

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

எல்பிடிய பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டுக் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உபபிரிவு சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, எல்பிடிய பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோட்பாடுகளுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இணங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய

முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,

- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் பிரதேச சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

#### 1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாட்டின் படி, பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாட்டின் படி, முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் அடங்கியுள்ளன.

#### 1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

##### 1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

|     | கணக்காய்வு அவதானிப்பு                                                                                                                                                                                                                                                                           | சபையின் கருத்துரை                                          | பரிந்துரை                                                                            |
|-----|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------|
| (அ) | ரூபா 57,140 தொகை பெறுமதியுள்ள அடியிதழ் பதிவேடு இருப்பு மற்றும் ரூபா 172,145 தொகைக்கான விண்ணப்பப்பத்திர பதிவேட்டு இருப்பொன்று கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.                                                                                                                                  | எதிர் காலத்தில் சரி செய்யப்பட்டு கணக்கீடு செய்யப்படும் என. | கையிடப்பட்டிருந்த இருப்பின் பெறுமதி கணக்கீடு செய்ய வேண்டும்.                         |
| (ஆ) | ரூபா 684,000 தொகைக்கான காணி மற்றும் கட்டிடங்களின் பெறுமதி முதலீட்டின் கீழ் காணிக்கான நட்டஈடு என காட்டப்பட்டிருந்தமையால் ரூபா 867,850 தொகை பெறுமதியுடைய காணி நிலையான சொத்துக்களின் கீழ் காட்டப்பட்டிருக்காமையால் நடைமுறை அல்லாத சொத்துக்கள் ரூபா 1,551,850 தொகையால் குறைவாக காட்டப்பட்டிருந்தது. | எதிர் காலத்தில் சரி செய்யப்பட்டு கணக்கீடு செய்யப்படும் என. | குறைவாக காட்டப்பட்டிருந்த காணி மற்றும் கட்டிடங்களின் பெறுமதி சரி செய்யப்பட வேண்டும். |

- (இ) சபைக்குச் சொந்தமான காணப்படுகின்ற எதிர் காலத்தில் சரி காணிகளின் பெறுமதி 16 காணித் துண்டுகளின் பெறுமதி, செய்யப்பட்டு கணக்கீடு பெறுமதி மதிப்பீடு பெறுமதி மதிப்பீடு செய்து கணக்கீடு செய்யப்படும் என. செய்து கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை செய்யப்பட வேண்டும். எடுத்திருக்கவில்லை.
- (ஈ) மீளாய்வாண்டின் போது கொள்வனவு எதிர் காலத்தில் சரி IPG மென்பொருள் செய்திருந்த ரூபா 130,000 தொகை செய்யப்பட்டு கணக்கீடு முறைமையின் பெறுமதி IPG மென்பொருள் செய்திருந்த முறைமையின் பெறுமதி நிதிக்கூற்றுக்களில் இருந்து விடுபட்டிருந்தது. காட்டப்பட வேண்டும்.

#### 1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                 | சபையின் கருத்துரை                                | பரிந்துரை                                                               |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------|-------------------------------------------------------------------------|
| நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள 03 கணக்கு விடயங்கள் தொடர்பாக மீதிகள் மற்றும் அதனோடு தொடர்புடைய துணைப் பதிவேடு காட்டப்பட்டுள்ள மீதிகளிடையே ரூபா 233,406 தொகைக்கான வித்தியாசம் ஒன்று அவதானிக்கப்பட்டது. | விரைவாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என. | வித்தியாசங்களை இணக்கஞ் செய்து சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். |

#### 1.6.3 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                | சபையின் கருத்துரை                                                                                                                                    | பரிந்துரை                                                                      |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------|
| விரிவான அட்டவணைகள், மீதிகள் ஆக்கப்பட்ட முறை, கொள்வனவு செய்யப்பட்ட திகதி மற்றும் எண்ணிக்கை ஆகிய தகவல்கள் சமர்ப்பிக்கப்படாமையால் கூட்டுத்தொகை ரூபா 522,970 தொகைக்கான தளபாடங்கள் மற்றும் உபகரணக் கணக்கு மீதியை திருப்திகரமாக பரிசோதனை செய்ய முடியாதிருந்தது. | அறுதியாக இனங்கண்டிருக்காத பண்டங்களை இனங்கண்டு பெறுமதி மதிப்பீட்டுக் குழுவொன்றின் மூலம் பண்டங்களை பெறுமதி மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என. | கணக்கு மீதிகளை உறுதிப்படுத்தும் எழுத்துமூல சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். |

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக் கூற்றுக்களின் படி 2024 திசம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 294,013 தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 15,458,720 தொகையாக இருந்தது.

## 2.2 வருமான நிருவாகம்

### 2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

| வருமான மூலம்                               | 2024                 |                          |                         |                                              | 2023                 |                          |                         |                                              |
|--------------------------------------------|----------------------|--------------------------|-------------------------|----------------------------------------------|----------------------|--------------------------|-------------------------|----------------------------------------------|
|                                            | மதிப்பீட்டு வருமானம் | சிட்டையிடப்பட்ட வருமானம் | சேகரிக்கப்பட்ட வருமானம் | திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை | மதிப்பீட்டு வருமானம் | சிட்டையிடப்பட்ட வருமானம் | சேகரிக்கப்பட்ட வருமானம் | திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை |
|                                            | ரூபா                 | ரூபா                     | ரூபா                    | ரூபா                                         | ரூபா                 | ரூபா                     | ரூபா                    | ரூபா                                         |
| வீதவரி மற்றும் வரி                         | 8,757,500            | 3,483,180                | 3,432,053               | 19,168,734                                   | 7,466,500            | 5,195,094                | 4,870,825               | 19,117,607                                   |
| வாடகை                                      | 6,661,200            | 2,450,400                | 2,455,685               | 2,348,779                                    | 3,460,000            | 3,587,670                | 5,258,828               | 2,354,064                                    |
| அனுமதிப் பத்திரக் கட்டணம் ஏனைய வருமானங்கள் | 1,572,000            | 1,316,569                | 1,296,769               | 119,800                                      | 852,000              | 2,157,390                | 2,070,940               | 100,000                                      |
|                                            | 45,000,000           | 16,851,182               | 16,851,182              | 804,837                                      | 13,843,500           | 13,037,176               | 13,156,216              | 804,837                                      |
|                                            | 62,050,700           | 24,101,331               | 24,035,689              | 22,442,149                                   | 25,622,000           | 23,977,330               | 25,356,809              | 22,376,508                                   |

### 2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமானம் சேகரித்தல் செயலாற்றுகை தொடர்பாக அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

#### கணக்காய்வு அவதானிப்பு

#### சபையின் கருத்துரை

#### பரிந்துரை

#### (அ) வீதவரியும் வரியும்

10 வருடங்களுக்கு முன்னர் இருந்து நிலுவையாக காணப்படுகின்ற ரூபா 13,189,186 தொகைக்கான வீதவரியை அறவீடு செய்வதற்கு 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 158(1) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

எதிர் காலத்தில் பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 158(1) இன் பிரகாரம் சபையினால் நடவடிக்கை எடுக்கப்படும் என.

நிலுவை வருமானத்தை அறவீடு செய்வதற்காக சட்டத்தின் பிரிவு 158(1) இன் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

#### (ஆ) வாடகை

மீளாய்வாண்டு இறுதித் திகதியில் உள்ளவாறு 03 வருடங்களை விட மிகையாக காலம் முதல் காணப்பட்டு வருகின்ற ரூபா 1,739,027 தொகைக்கான 17 நிலுவை கடை வாடகை மீதிகளை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த தற்போது முத்திரை வைக்கப்பட்டுள்ள இந்த கடையறைகில் இருந்து மாத்திரம் இந்த மீதி காணப்படுவதுடன், இந்த நிலுவை மீதிகளை பதிவழிப்பதற்காக கௌவர ஆளுனருக்கு அனுப்பப்பட்டுள்ளது என.

நிலுவை வருமானத்தை அறவீடு செய்வதற்காக வேலைத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு நிலுவை வருமானம் விரைவாக அறவீடு செய்யப்பட வேண்டும்.

(இ) ஏனைய வருமானங்கள்

|                                                                                                                                                                                                                     |                                                                                                                                                                                                                                                             |                                                                                                                                                |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| மாகாண செயலாளரிடம் மற்றும் ஏனைய அதிகாரிகளிடம் 2024 திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு அறவிடப்பட வேண்டியிருந்த முத்திரைக் கட்டணம் ரூபா 24,011,679 தொகை மற்றும் நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 2,204,000 தொகையாக காணப்பட்டது. | 2015, 2016 மற்றும் 2017 ஆண்டுகளுக்குரிய முத்திரைக் கட்டணம் மற்றும் 2016 ஆண்டு பெற வேண்டியிருந்த நீதிமன்றத் தண்டப் பணம் பதிவழிப்பதற்காக ஆளுனரின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது எனவும், நிலுவை மீதிகளை அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என. | நிலுவை அறவீடு பிரதான அலுவலகம் மற்றும் காணிப் பதிவாளர் திணைக்களத்துடன் இணைந்து முறையான வேலைத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு செயற்படுத்த வேண்டும். |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 இனங்காணப்பட்ட நட்டங்கள்

| கணக்காய்வு அவதானிப்பு                                                                                                                                                                                                                             | சபையின் கருத்துரை                                                                                                                                                                                                                                                                                  | பரிந்துரை                                                                                                                                                   |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| 2024 ஆண்டிற்காக சபையினால் சுற்றாடல் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டிய 142 நிறுவனங்கள் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டிருக்காததுடன், அனுமதிப்பத்திரக் கட்டணமாக ரூபா 639,000 தொகை பரிசோதனை கட்டணமாக ரூபா 426,000 தொகை அறவீடு செய்திருக்கவில்லை. | சுற்றாடல் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டிய நிறுவனங்களில் இருந்து சுற்றாடல் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டு வருமானத்தை அதிகரிப்பதற்கும், நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுகின்ற சுற்றாடல் சேதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் படி சுற்றாடல் உத்தியோகத்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது என. | சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டிய கைத்தொழில் சாலைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குதல் தொடர்பாக மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும். |

3.2 முகாமைத்துவ திறமையின்மை

| கணக்காய்வு அவதானிப்பு                                                                                                                                     | சபையின் கருத்துரை                                                                                          | பரிந்துரை                                        |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------|
| 2022 ஆண்டின் போது தீயினால் அழிவடைந்திருந்த பிரதேச சபைக்கு சொந்தமான கப் வண்டியொன்று தொடர்பாக நிதிப் பிரமாணம் 104 இன் படி விசாரணைகள் மேற்கொண்டிருக்கவில்லை. | பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு உள்ளூராட்சித் திணைக்களத்துடன் அங்கீகாரம் கிடைத்தவுடன் மேற்கொள்ளப்படும் என. | நிதிப் பிரமாண ஏற்பாடுகளின் படி செயற்பட வேண்டும். |

3.3 மனிதவள முகாமைத்துவம்

| கணக்காய்வு அவதானிப்பு                                                                                                                   | சபையின் கருத்துரை                                                                                                | பரிந்துரை                                                                                                          |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------|
| சபையின் 2024 திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மனிதவள திட்டத்தின் படி அபிவிருத்தி உத்தியோகத்தர் 18 பேருக்கான பதவிகள் மிகையாக காணப்பட்டது. | அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக அங்கீகாரம் பெற்றுக்கொள்வதற்காக நி.பி. 71 இன் கீழ் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என. | சபையின் செய்பணிகள் மற்றும் விடயப் பரப்பின் படி பதவியணி மீளாய்வு செய்யப்பட்டு பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும். |